23rd February 1961]

SRI S. M. ANNAMALAI : இப்பொழுது நம் மாகாணத்தில் இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டம் முடியக்கூடிய நிலையில் இருக்கிறது. முதல் ஐந்தாண்டுத் திட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னால் ஒரு குடும்பத்தின் வருவாய் எவ்வளவு இருந்தது? இந்த இரண்டு ஐந்தாண்டுத் திட்டங்களின் மூலம் வருவாய் அதிகரித்திருக்கிறதா என்று கணக்குப் பார்க்க சர்க்கார் ஏன் முன் வரவில்லை?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : இப்பொழுது அவ்வாறு செய்வதற்கு அவசியமில்லை என்று அரசாங்கம் கருதுகிறது.

Bulls

*388 *Q.*—SRI M. KALYANASUNDARAM : Will the Hon. the Minister for Home be pleased to state—

(*a*) the number of breeding bulls purchased through the Hindustan Livestock Agency, Kilpauk, in 1960;

(*b*) the number purchased at the open market;

(*c*) the procedure adopted in fixing the prices for the open market purchase; and

(*d*) the average cost per animal for the purchases made through the Agency and open market respectively?

THE HON. SRI M. BHAKTAVATSALAM : Two hundred and fifty-nine (Murrah buffalœ bulls).

(*b*) Five hundred and sixteen bulls (all white cattle).

(*c*) Bulls purchased from private breeders are collected in a place, inspected by the officers of the department and prices fixed on the spot taking into consideration the age, quality, conditions of the bulls and market rates, etc. Murrah buffalœ bulls are purchased from the breeding tracts in the Punjab after calling for competitive quotations and subject to certain conditions stipulatel by the Department about quality, age, etc.

(*d*) Rs. 785 and Rs. 714 respectively.

முரு பொலிகாளைகளை இந்துஸ்தான் லைவ்ஸ்டாக் அல்லது பின்னர் பாரத் லைவ்ஸ்டாக் எஜென்சி என்று வழங்கப்பட்ட ஸ்தாபனத்திடமிருந்து ரூ. 785 விதம் வாங்கப்பட்டது. மார்க்கெட்டில் வாங்கின விலை ரூ. 714. அதற்குமேல் ஒன்றோடொன்று ஒப்பிட முடியாது. எனென்றால் ரூ. 785 விதம் வாங்கினது முரு பொலி காளைகள். மார்க்கெட்டில் வாங்கினது "ஒயிட் கேட்டில்" **(white cattle).** இதுதான் வித்தியாசம்.